

+1

June-19

305820

No. of Printed Pages : 24

2307 (NS)



பதிவு எண்
Register Number

J U N E - 1 9

PART - III

கணக்குப்பதிவியல் / ACCOUNTANCY

(தமிழ் மற்றும் ஆங்கில வழி / Tamil & English Version)

கால அளவு : 2.30 மணி நேரம்]

[மொத்த மதிப்பெண்கள் : 90

Time Allowed : 2.30 Hours]

[Maximum Marks : 90

- அறிவுரைகள் : (1) அனைத்து வினாக்களும் சரியாக பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
- (2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும். படங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுத்தவும்.

- Instructions :** (1) Check the question paper for fairness of printing. If there is any lack of fairness, inform the Hall Supervisor immediately.
- (2) Use **Blue** or **Black** ink to write and underline and pencil to draw diagrams.

பகுதி - I / PART - I

- குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 20x1=20
- (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

- Note :** (i) Answer **all** the questions.
- (ii) Choose the most appropriate answer from the given **four** alternatives and write the option code and the corresponding answer.

[திருப்புக / Turn over

1. ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது :

- (அ) குறிப்பேடு (ஆ) இருப்பாய்வு
(இ) இருப்புநிலைக் குறிப்பு (ஈ) பேரேடு

Financial position of a business is ascertained on the basis of :

- (a) Journal (b) Trial balance
(c) Balance Sheet (d) Ledger

2. நிதித் தகவல்களின் அகப் பயனாளராகக் கருதப்படுபவர் யார் ?

- (அ) கடனீந்தோர் (ஆ) பணியாளர்
(இ) வாடிக்கையாளர் (ஈ) அரசு

Who is considered to be the internal user of the financial information ?

- (a) Creditor (b) Employee
(c) Customer (d) Government

3. “கணக்கு ஏடுகள் பராமரிப்பு என்பது வணிக நடவடிக்கைகளை ஏடுகளில் பதிவு செய்யும் ஒரு கலையாகும்.” - என கூறியவர் :

- (அ) ஆர்.என். கார்ட்டர் (ஆ) மென்ஹார்
(இ) ஜே.ஆர். பேட்லிபாய் (ஈ) கோஹ்லர்

“Book-keeping is an art of recording business dealings in a set of books.” - is said by :

- (a) R.N. Carter (b) Menhar
(c) J.R. Batlibai (d) Kohler

4. இந்தியாவில், கணக்கியல் தர நிலைகளை வழங்கும் அமைப்பு :

- (அ) இந்திய மைய வங்கி
(ஆ) மாநில கணக்காயர்
(இ) இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்
(ஈ) இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்

In India, Accounting Standards are issued by :

- (a) Reserve Bank of India
(b) Accountant General of India
(c) The Institute of Chartered Accountants of India
(d) The Cost and Management Accountants of India

5. கொடுப்பட வேண்டிய காலி ஒரு :
- (அ) பெயளரவு கணக்கு (ஆ) ஆள்சார் கணக்கு
(இ) சொத்து கணக்கு (ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
- Outstanding wages is a :
- (a) Nominal account (b) Personal account
(c) Real account (d) Representative personal account
6. ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவு பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம் ?
- (அ) கூட்டுதல் (ஆ) எடுத்தெழுதல்
(இ) குறிப்பேட்டில் பதிதல் (ஈ) இருப்பு காட்டுதல்
- The process of finding the net amount from the totals of debit and credit columns in a ledger is known as :
- (a) Casting (b) Posting
(c) Journalising (d) Balancing
7. இருப்பாய்வு தயாரிக்கும் போது, கணக்காளர் இருப்பாய்வின் பற்று பக்கத்தில் மொத்த தொகை ₹ 500 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேறுபாட்டினை அவர் என்ன செய்வார் ?
- (அ) அனாமத்து கணக்கில் பற்று செய்வார்
(ஆ) அனாமத்து கணக்கில் வரவு செய்வார்
(இ) ஏதேனும் பற்று இருப்புக் கொண்ட கணக்கில் சரி செய்வார்
(ஈ) ஏதேனும் வரவு இருப்புக் கொண்ட கணக்கில் சரி செய்வார்
- The total of the debit column is short by ₹ 500 in the trial balance. This difference will be :
- (a) Debited to suspense account
(b) Credited to suspense account
(c) Adjusted to any of the debit balance
(d) Adjusted to any of the credit balance
8. நிலைச் சொத்துக்கள் கடனுக்கு வாங்குவது பதிவு செய்ய வேண்டிய ஒரு :
- (அ) கொள்முதல் ஏடு (ஆ) விற்பனை ஏடு
(இ) கொள்முதல் திருப்ப ஏடு (ஈ) உரிய குறிப்பேடு
- Purchase of fixed assets on credit basis is recorded in :
- (a) Purchases book (b) Sales book
(c) Purchases return book (d) Journal proper

[திருப்புக / Turn over

9. முப்பத்தி ரொக்க ஏட்டில், முன்னிருந்து தூக்கி எழுதப்பட்ட வங்கி மேல்வரைப் பற்றின் இருப்பு தோன்றுவது :

- (அ) ரொக்கப் பத்தி வரவுப் பக்கம் (ஆ) ரொக்கப் பத்தி பற்று பக்கம்
(இ) வங்கி பத்தி பற்று பக்கம் (ஈ) வங்கி பத்தி வரவு பக்கம்

In triple column cash book, the balance of bank overdraft brought forward will appear in :

- (a) Cash column credit side (b) Cash column debit side
(c) Bank column debit side (d) Bank column credit side

10. வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது :

- (அ) வங்கி அறிக்கை
(ஆ) சில்லறை ரொக்க ஏடு
(இ) ரொக்க ஏடு
(ஈ) வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி

A bank reconciliation statement is prepared with the help of :

- (a) Bank statement
(b) Petty cash book
(c) Cash book
(d) Bank statement and bank column of the cash book

11. கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகை அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும் போது, கீழ்க்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும் :

- (அ) கொள்முதல் கணக்கு (ஆ) கடனீந்தோர் கணக்கு
(இ) அனாமத்து கணக்கு (ஈ) கடனாளிகள் கணக்கு

The total of purchases book was undercast. Which of the following accounts should be credited in the rectifying journal entry ?

- (a) Purchases account (b) Creditors account
(c) Suspense account (d) Debtors account

12. இருப்பாய்வின் வேறுபாடு எடுத்துச் செல்லப்படுவது :

- (அ) முதல் கணக்கிற்கு (ஆ) வியாபார கணக்கிற்கு
(இ) அனாமத்து கணக்கிற்கு (ஈ) இலாப நட்டக் கணக்கிற்கு

The difference in trial balance is taken to :

- (a) The capital account (b) The trading account
(c) The suspense account (d) The profit and loss account

13. குறைந்து செல் மதிப்பு முறையில், தேய்மானத் தொகையானது :

- (அ) ஆண்டுதோறும் குறையும்
 (ஆ) அனைத்து கணக்குகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்
 (இ) ஆண்டுதோறும் அதிகரிக்கும்
 (ஈ) ஆண்டுதோறும் மாறுபடும்

Under the written down value method of depreciation, the amount of depreciation is :

- (a) decreasing every year
 (b) uniform in all the years
 (c) increasing every year
 (d) fluctuating every year

14. புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விளம்பரச் செலவுகள் ₹ 5 கோடி ஒரு :

- (அ) முதலினச் செலவு
 (ஆ) வருவாயினச் செலவு
 (இ) நீள்பயன் வருவாயினச் செலவு
 (ஈ) முதலின வரவு

Advertisement expenses amounted to ₹ 5 crores to introduce a new product is :

- (a) Capital expenditure
 (b) Revenue expenditure
 (c) Deferred expenditure
 (d) Capital receipt

15. குறுகியகாலக் கடன் ஒரு :

- (அ) நீர்மை பொறுப்புகள் (ஆ) நடப்பு பொறுப்புகள்
 (இ) நிலைப் பொறுப்புகள் (ஈ) நிகழ்வடையாப் பொறுப்புகள்

Short-term loan is :

- (a) liquid liability (b) current liability
 (c) fixed liability (d) contingent liability

16. வங்கி மேல்வரைப்பற்று எதில் காண்பிக்கப்படும் ?

- (அ) வியாபாரக் கணக்கில் (ஆ) சொத்து பக்கத்தில்
 (இ) இலாப நட்டக் கணக்கில் (ஈ) கடன் பக்கத்தில்

Bank overdraft should be shown :

- (a) In the trading account (b) On the assets side
 (c) Profit and Loss account (d) On the liabilities side

[திருப்புக / Turn over

17. இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது :
- (அ) அடக்க விலையில்
 (ஆ) சந்தை விலையில்
 (இ) அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்
 (ஈ) அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்

Closing stock is valued at :

- (a) Cost price
 (b) Market price
 (c) Cost price or market price whichever is higher
 (d) Cost price or net realisable value whichever is lower

18. முன்கூட்டி செலுத்திய சம்பளம் எதில் காட்டப்படும் :

- (அ) வியாபாரக் கணக்கின் பற்று பக்கம்
 (ஆ) இருப்பு நிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
 (இ) இலாப நட்ட கணக்கின் பற்று பக்கம்
 (ஈ) (ஆ) மற்றும் (இ) இரண்டும்

Prepaid salary will be shown on :

- (a) Debit side of trading account
 (b) Assets side of Balance Sheet
 (c) Debit side of Profit and Loss account
 (d) Both (b) and (c)

19. கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஒன்றானது :

- (அ) கணினி அமைப்பு செயலிழத்தல் (ஆ) துல்லியத்தன்மை
 (இ) பலதுறைப்புலமை (ஈ) தேக்கம்

One of the limitations of computerised accounting system is :

- (a) System failure (b) Accuracy
 (c) Versatility (d) Storage

20. கணக்கியல் மென்பொருள் என்பது இதற்கு உதாரணம் :

- (அ) பயன்பாட்டு மென்பொருள் (ஆ) அமைப்பு மென்பொருள்
 (இ) செய்பாட்டு மென்பொருள் (ஈ) இயக்க மென்பொருள்

Accounting software is an example of :

- (a) Utility software (b) System software
 (c) Application software (d) Operating software

பகுதி - II/PART - II

ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -ற்கு கட்டாயம் விடையளிக்கவும். 7x2=14

Answer any seven of the following questions. Question No. 30 is compulsory.

21. கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக.

(அ) சொத்துகள்	=	முதல்	+	பொறுப்புகள்
1,50,000	=	80,000	+	?
(ஆ) சொத்துகள்	=	முதல்	+	பொறுப்புகள்
?	=	2,00,000	+	50,000
(இ) சொத்துகள்	=	முதல்	+	பொறுப்புகள்
2,00,000	=	?	+	23,000
(ஈ) சொத்துகள்	=	முதல்	+	பொறுப்புகள்
20,50,000	=	15,00,000	+	?

Complete the accounting equation.

(a) Assets	=	Capital	+	Liabilities
1,50,000	=	80,000	+	?
(b) Assets	=	Capital	+	Liabilities
?	=	2,00,000	+	50,000
(c) Assets	=	Capital	+	Liabilities
2,00,000	=	?	+	23,000
(d) Assets	=	Capital	+	Liabilities
20,50,000	=	15,00,000	+	?

22. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து அறைகலன் கணக்கை தயாரிக்கவும்.

2017		₹
ஜனவரி 1	கையில் உள்ள அறைகலன்	20,000
1	அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது	10,000
30	அறைகலன் விற்கிறது	4,000

Prepare Furniture A/c from the following transactions.

2017		₹
Jan 1	Furniture in hand	20,000
1	Purchased Furniture for cash	10,000
30	Sold furniture	4,000

[திருப்புக / Turn over

23. பின்வரும் இருப்புகளைக் கொண்டு இருப்பாய்வு தயாரிக்கவும்.

கணக்கின் பெயர்	₹	கணக்கின் பெயர்	₹
கொள்முதல்	1,00,000	விற்பனை	1,50,000
வங்கிக்கடன்	75,000	கடனீந்தோர்	50,000
கடனாளி	1,50,000	ரொக்கம்	90,000
சரக்கிருப்பு	35,000	முதல்	1,00,000

Prepare a trial balance with the following information.

Name of the account	₹	Name of the account	₹
Purchase	1,00,000	Sales	1,50,000
Bank loan	75,000	Creditors	50,000
Debtors	1,50,000	Cash	90,000
Stock	35,000	Capital	1,00,000

24. பின்வரும் நடவடிக்கைகளை வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனைச் செய்யும் சுபஸ்ரீ நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க.

2017

- ஏப்ரல் 5 கார்த்திக் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது.
10 மின் தேய்ப்பான் ஒன்று ₹ 2,500 வீதம்
5 மின்சார அடுப்புகள் ஒன்று ₹ 2,000 வீதம்
- ஏப்ரல் 25 போலார் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது.
10 மின்னம்மிகள் ஒன்று ₹ 2,000 வீதம்
- ஏப்ரல் 29 M நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது.
10 மாவரைக்கும் இயந்திரங்கள் ஒன்று ₹ 3,000 வீதம்

Enter the following transactions in the purchases book of M/s. Subhashree Home Appliances.

2017

- April 5 Purchased from Karthick & Co., on credit
10 Electric Iron box @ ₹ 2,500 each
5 Electric stoves @ ₹ 2,000 each
- April 25 Purchased from Polar & Co., on credit
10 mixies @ ₹ 2,000 each
- April 29 Purchased from M & Co., for cash
10 grinders @ ₹ 3,000 each

25. ✓ வங்கிச் சரிக்கும் பட்டியல் என்றால் என்ன ?
What is bank reconciliation statement ?
26. ✓ இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) உள்திருப்ப ஏட்டின் மொத்தத் தொகையில் ₹ 1,000 குறைவாக கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) வெளிதிருப்ப ஏட்டின் மொத்தத்தில் ₹ 2,000 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
Rectify the following errors discovered before the preparation of the trial balance.
(a) Return inward book was undercast by ₹ 1,000.
(b) Return outward book was overcast by ₹ 2,000.
27. ✓ ஆண்டுத் தொகை முறையில் தேய்மானம் கணக்கிடுதல் என்றால் என்ன ?
What is annuity method of calculating depreciation ?
28. ✓ நீள்பயன் வருவாயினச் செலவு என்றால் என்ன ?
What is meant by deferred revenue expenditure ?
29. ✓ கணினிமயக் கணக்கியல் முறையின் கூறுகள் யாவை ?
Write the components of Computerised Accounting System (CAS) ?
30. 2018 டிசம்பர் 31 -ஆம் நாளைய வருவிக்கப்பட்ட இருப்பாய்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விவரம்	புற்று ₹	வரவு ₹
கடன் க/கு (ஆண்டுக்கு 10%)		4,00,000
கடன் மீது வட்டி	30,000	-

கொடுபட வேண்டிய கடன் மீதான வட்டி ₹ 10,000 -க்கு சரிக்கட்டு பதிவு தருக.
The Trial Balance as on 31st December 2018 is given below :

Particulars	Debit ₹	Credit ₹
Loan @ 10% p.a.	-	4,00,000
Interest paid on loan	30,000	-

Pass Adjusting Entry for Interest on loan outstanding ₹ 10,000.

[திருப்புக / Turn over

பகுதி - III/PART - III

ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -ற்கு கட்டாயம் விடையளிக்கவும்.

7x3=21

Answer any seven of the following questions. Q. No. 40 is compulsory.

31. கணக்கியலின் நோக்கங்களை எழுதுக.

Write the objectives of Accounting.

32. ஒரு வணிக அமைப்பில் பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுகிறது. ஏன் ?

In a Business concern "only monetary transactions are recorded in accounting". Why ?

33. விடுபட்ட தகவல்களை பூர்த்தி செய்க.

நாள்	விவரம்	பற்று ₹	வரவு ₹
(i)	ரொக்க க/கு ப	1,00,000	
	(வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது)		1,00,000
(ii)	அஜய் க/கு ப	90,000	
	(அஜய்க்கு கடன் விற்பனை செய்தது)		90,000
(iii)	ரொக்க க/கு (சம்பளம் கொடுத்தது)	5,000	
			5,000

Complete the missing information.

	Particulars	Debit	Credit
(i)	Cash A/c Dr.	1,00,000	
	(Being cash withdrawn from Bank)		1,00,000
(ii)	Ajay A/c Dr.	90,000	
	(Being goods sold to Ajay on credit)		90,000
(iii)	To cash A/c (Being salary paid)	5,000	
			5,000

34. பாலன் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி கீழ்க்கண்ட பேரேட்டு இருப்புகளைத் தருகிறது. அவற்றிலிருந்து 31-12-2016 -ஆம் நாளன்றைய இருப்பாய்வு தயாரிக்கவும்.

	₹		₹
கணிப்பொறிகள்	26,000	நிலம்	30,000
ஓட்டுநர்கள் ஊதியம்	4,000	வங்கி கடன்	15,000
வரிகளும், காப்பீடும்	16,500	கட்டணம் பெற்றது	18,150
எரிபொருள் மற்றும் சக்தி	2,000	முதல்	53,850
வரிகளும் மற்றும் வீதங்களும்	1,500	விளம்பரம்	7,000

Balan who has a car driving school gives you the following ledger balances. Prepare trial balance as on 31st December 2016.

	₹		₹
Computer	26,000	Freehold land	30,000
Salaries to drivers	4,000	Bank loan	15,000
Taxes and Insurance	16,500	Fees Received	18,150
Fuel and Power	2,000	Capital	53,850
Rent and Taxes	1,500	Advertisement	7,000

35. பின்வரும் தகவல்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.
- (அ) வங்கி அறிக்கையின் படி இருப்பு ₹ 25,000
- (ஆ) மறுக்கப்பட்ட காசோலை ₹ 250 குறித்து ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
- (இ) வங்கியில் செலுத்திய காசோலை தொகை ₹ 3,500 இன்னும் வசூலிக்கப்படவில்லை.
- (ஈ) வங்கிக் கட்டணம் ₹ 300 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
- (உ) விடுத்த காசோலை ₹ 9,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.

Prepare bank reconciliation statement as on 31st December 2017 from the following information.

- (a) Balance as per bank statement (Pass Book) is ₹ 25,000.
- (b) No record has been made in the cash book for a dishonour of a cheque for ₹ 250.
- (c) Cheques deposited into bank amounting to ₹ 3,500 were not yet collected.
- (d) Bank charges of ₹ 300 have not been entered in the cash book.
- (e) Cheques issued amounting to ₹ 9,000 have not been presented for payment.

[திருப்புக / Turn over

36. நோக்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க.

	₹
இயந்திரம் வாங்கியது	2,00,000
போக்குவரத்துச் செலவு	2,000
• நிறுவுகைச் செலவுகள்	18,000
இறுதி மதிப்பு	10,000
எதிர்நோக்கும் பயனளிப்பு காலம்	10 ஆண்டுகள்

Calculate the amount of depreciation and depreciation rate from the following by using "Straight line method".

	₹
Purchase price of a machinery	2,00,000
Transportation cost	2,000
Installation cost	18,000
Estimated scrap value	10,000
Estimated life	10 years

37. முதலின, வருவாயின மற்றும் நீள்பயன் வருவாயினச் செலவுகளின் ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதுக.

Write any three differences between capital, revenue and deferred revenue expenditure.

38. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து 31.3.2018 -ஆம் ஆண்டிற்கான வியாபாரக் கணக்கினை தயாரிக்கவும்.

விவரம்	₹	விவரம்	₹
தொடக்கச் சரக்கிருப்பு	2,500	உள் திருப்பம்	7,000
கொள்முதல்	27,000	நிலக்கரி மற்றும் எரிவாயு	3,300
விற்பனை	40,000	உள்தூக்குக் கூலி	2,600
கூலி	2,500	இறுதிச் சரக்கிருப்பு	5,200
வெளித்திருப்பம்	5,200		

From the following details for the year ended 31st March 2018, prepare trading account.

Particulars	₹	Particulars	₹
Opening stock	2,500	Returns inwards	7,000
Purchases	27,000	Coal and gas	3,300
Sales	40,000	Carriage inwards	2,600
Wages	2,500	Closing stock	5,200
Returns outwards	5,200		

39. 2015, மார்ச் 31 அன்று திரு. அரவிந்த் அவர்களின் இருப்பாய்வு ₹ 15,00,000 முதல் காட்டியது. அந்த ஆண்டில் அவர் தன் சொந்த பயனுக்காக ₹ 1,00,000 எடுத்து கொண்டார்.

சரிக்கட்டுதல் : எடுப்புகள் மீது வட்டி 5% கணக்கிடுக.

சரிக்கட்டுப் பதிவு மற்றும் மாற்றுப்பதிவு தருக.

The Trial Balance of Mr. Aravind on 31.3.15 shows capital ₹ 15,00,000. During that year he withdrew ₹ 1,00,000 for his personal use.

Adjustment : Charge interest on drawings at 5%.

Pass Adjusting Entry and Transfer Entry.

40. கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு திரு. முரளி அவர்களின் ஏடுகளில் சரிக்கட்டுப் பதிவுகள் தரவும்.

(அ) இறுதிச் சரக்கிருப்பு ₹ 10,000

(ஆ) முன்கூட்டிப் பெற்ற வட்டி ₹ 5,000

(இ) இயந்திரம் மீது தேய்மானம் நீக்கியது ₹ 8,500

Pass Adjusting Entries for the following adjustments in the books of Mr. Murali.

(a) Closing stock ₹ 10,000

(b) Interest Received in Advance ₹ 5,000

(c) Depreciation on Machinery ₹ 8,500

பகுதி - IV/PART - IV

அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

7x5=35

Answer all the questions.

41. (அ) திருமதி. சரஸ்வதி விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய 2017 மார்ச் மாத நடவடிக்கைகள் பின்வருமாறு இருந்தன. அவைகளைக் கொண்டு குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

மார்ச்	₹
1 ரொக்கத்துடன் வியாபாரம் தொடங்கியது	5,00,000
2 வங்கியில் ரொக்கம் செலுத்தியது	2,50,000
3 இரவியிடமிருந்து சரக்குகள் கொள்முதல் செய்தது	1,00,000
4 குமாருக்கு விற்பனை செய்யப்பட்டது அத்தொகையை அவர் பணம் வைப்பு இயந்திரம் மூலம் செலுத்தினார்	20,000
5 விவேக்கிற்கு கடன் விற்பனை செய்தது	50,000
6 ரொக்க கொள்முதல்	30,000
7 பங்காதாயம் நேரடியாக வங்கியால் பெறப்பட்டது	3,000
8 சம்பளம் மின்னணு பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டது	6,000
9 தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் ரொக்கம் எடுத்தது	9,000
10 அறக்கட்டளைக்கு கிரிக்கெட் பந்துகள் வழங்கியது	2,500

அல்லது

[திருப்புக / Turn over

(ஆ) பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டன. அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதி பிழைகளைத் திருத்தவும்.

- (i) லட்சுமியிடம் கடனுக்கு ₹ 500 -க்கு சரக்கு கொள்முதல் செய்தது, அவரது கணக்கில் ₹ 50 என வரவு வைக்கப்பட்டுள்ளது.
 - (ii) ₹ 2,000 ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது பேரேட்டில் அறைகலன் கணக்கில் எடுத்து எழுதப்படவில்லை.
 - (iii) சம்பளம் ₹ 2,800 பேரேட்டில் ₹ 18,000 என எடுத்தெழுதப்பட்டுள்ளது.
 - (iv) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை ₹ 890 முன் எடுத்து எழுதும் போது ₹ 980 என எழுதப்பட்டுள்ளது.
 - (v) கொள்முதல் ஏட்டின் மொத்தம் ₹ 1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
- (a) Mrs. Saraswathy is a sole trader dealing in sports items. From the following transactions pass journal entries for the month of March 2017.

March		₹
1	Commenced business with cash	5,00,000
2	Cash deposited into bank	2,50,000
3	Purchased goods from Ravi	1,00,000
4	Sales made to Kumar who deposited the money through CDM	20,000
5	Sold goods to Vivek on credit	50,000
6	Cash purchases	30,000
7	Dividend directly received by bank	3,000
8	Salaries paid through ECS	6,000
9	Money withdrawn from ATM	9,000
10	Cricket balls donated to a trust	2,500

OR

- (b) The following errors were located after the preparation of the trial balance. Assume that there exists a suspense account. Rectify them.
- (i) Bought goods from Lakshmi on credit for ₹ 500. Credited to her account as ₹ 50.
 - (ii) Purchased Furniture for cash ₹ 2,000 was not posted to machinery account.
 - (iii) Salaries ₹ 2,800 were posted as ₹ 18,000.
 - (iv) The total of sales book ₹ 890 was carried forward as ₹ 980.
 - (v) The total of purchase book was undercast by ₹ 1,000.

42. (அ) பின்வரும் நடவடிக்கைகளை நேரடியாகப் பேரேட்டில் எடுத்து எழுதவும்.
2015

			₹
ஜூன்	1	சுபாஷ் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	50,000
	5	ரொக்கத்திற்கு சரக்கு விற்கு	10,000
	8	ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது	5,000
	20	சங்கர் என்பவரிடம் கடனாக சரக்கு வாங்கியது	6,000

அல்லது

(ஆ) திரு. ராஜா என்பவரது முப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

			₹
ஏப்ரல்	1	ரொக்க இருப்பு	50,000
	1	வங்கி இருப்பு	32,000
	5	ரொக்க விற்பனை	14,000
	10	வங்கியில் ரொக்கம் செலுத்தியது	10,000
	15	காசோலை மூலம் சரக்குகள் வாங்கியது	7,600
	20	அலுவலக பணியாளர்கள் சம்பளம் மின்னணு தீர்வை முறை மூலம் செலுத்தியது	30,000
	22	மின் கட்டணம் செலுத்தியது	3,000
	25	வீட்டுச் செலவினங்களுக்காக ரொக்கம் எடுத்தது	6,500

(a) Show the direct ledger postings for the following transactions.

			₹
2015			
June	1	Subash commenced business with cash	50,000
	5	Sold goods for cash	10,000
	8	Goods purchased for cash	5,000
	20	Goods purchased from Shankar on credit	6,000

OR

(b) Enter the following transactions in the three column cash book of Mr. Raja.

			₹
2017			
April	1	Cash Balance	50,000
	1	Bank Balance	32,000
	5	Cash Sales	14,000
	10	Cash paid into bank	10,000
	15	Purchased goods by cheque	7,600
	20	Paid salary by ECS to employees	30,000
	22	Paid electricity charges	3,000
	25	Drew cash for household expenses	6,500

[திருப்புக / Turn over

43. (அ) பின்வரும் நடவடிக்கைகளின் கணக்கியல் சமன்பாட்டினை தயார் செய்க.

- (i) திருமதி. ராணி ₹ 50,000 ரொக்கத்துடன் தொழில் தொடங்கினார்.
- (ii) ₹ 10,000 வைப்புத் தொகையுடன் வங்கியில் கணக்கினை தொடங்கினார்.
- (iii) ரவி என்பவரிடமிருந்து ₹ 12,000 -க்கு கடனுக்கு சரக்கு வாங்கினார்.
- (iv) ₹ 10,000 மதிப்புள்ள சரக்குகள் ₹ 15,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
- (v) சம்பளம் வழங்கியது ₹ 5,000.

அல்லது

(ஆ) பின்வரும் விவரங்களைக் கொண்டு நாலந்தா புத்தகக் கடையின் துணை ஏடுகளை தயார் செய்யவும்.

2017.

- மே 1 பாலுவிடமிருந்து கடனுக்கு வாங்கியது
ஒன்று ₹ 150 வீதம் 100 கணக்குப்பதிவியல் புத்தகங்கள்
ஒன்று ₹ 130 வீதம் 100 வணிகவியல் புத்தகங்கள்
- மே 5 முகிலின் நிறுவனத்திற்கு கடனுக்கு விற்பது
ஒன்று ₹ 80 வீதம் 240 பொருளாதாரம் புத்தகங்கள்
ஒன்று ₹ 90 வீதம் 200 தமிழ் பாட புத்தகங்கள்
- மே 9 சுபாவிடமிருந்து வாங்கியது
ஒன்று ₹ 70 வீதம் 50 பொருளாதாரம் புத்தகங்கள்
கழிக்க : வியாபாரத் தள்ளுபடி 10%
- மே 15 மணிஷ் நிறுவனத்திற்கு
ஒன்று ₹ 100 ஆங்கில புத்தகங்கள் 75 ரொக்கத்திற்கு விற்பது
- மே 17 சேதமடைந்திருந்த 10 கணக்குப் பதிவியல் புத்தகங்கள் பாலுவிடமிருந்து
திருப்பி அனுப்பப்பட்டன
- மே 19 குப்தாவிடமிருந்து கடனுக்கு விற்பது
ஒன்று ₹ 120 வீதம் 150 கணக்கு புத்தகங்கள்
- மே 25 சுபாவிடமிருந்து 7 பொருளாதாரம் புத்தகங்கள் திருப்பி
அனுப்பப்பட்டன

(a) Prepare accounting equation for the following transactions.

- | | | |
|-------|---------------------------------------|----------|
| (i) | Mrs. Rani started business with cash | ₹ 50,000 |
| (ii) | Opened bank account with a deposit of | ₹ 10,000 |
| (iii) | Bought goods from Ravi on credit for | ₹ 12,000 |
| (iv) | Sold goods (costing 10,000) for | ₹ 15,000 |
| (v) | Salaries paid for | ₹ 5,000 |

OR

(b) From the following information, prepare the necessary subsidiary books for Nalanda Book Stores.

2017

- May, 1 Bought from Balu on credit
100 copies Accountancy Book @ 150 each
100 copies Commerce Book @ 130 each
- May, 5 Sold to Mukil and Co., on credit
240 copies Economics Books @ 80 each
200 copies Tamil Books @ 90 each
- May, 9 Bought from Subha
50 copies Economics Books @ 70 each
Less : 10% Trade Discount
- May, 15 Sold to Manish and Co., on cash
75 copies English Books @ 100 each
- May, 17 Returned to Balu 10 copies of damaged Accountancy Books
- May, 19 Sold to Gupta on credit
150 copies of Mathematics Books @ 120 each
- May, 25 Returned 7 copies of Economics Books to Subha

[திருப்புக / Turn over

44. (அ) ராம் நிறுவனம், ஏப்ரல் 1, 2014 அன்று பொறி வகை மற்றும் இயந்திரம் ₹ 6,50,000 வாங்கி, நிறுவனத் செலவாக ₹ 50,000 செலவழித்தது. மூன்று ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, அச்சொத்தானது ₹ 4,00,000 -க்கு விற்கப்பட்டது. தேய்மானம் ஆண்டுதோறும் 15% நிலை தவணை முறையில் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31 -ல் முடிக்கப்படுகின்றன. முதல் மூன்று ஆண்டுகளுக்கு பொறிவகை மற்றும் இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்.

அல்லது

- (ஆ) திரு. ரமேஷ் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து, வியாபார இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.

விவரம்	₹	விவரம்	₹
தொடக்கச் சரக்கிருப்பு (01.01.2017)	7,600	கொள்முதல்	32,250
விற்பனை	72,250	விற்பனைத் திருப்பம்	1,250
கொள்முதல் திருப்பம்	250	வாடகை	300
அலுவலக அச்ச எழுதுபொருள்	250	சம்பளம்	3,000
இதரச் செலவுகள்	200	விற்பனை தொடர்பான பயணச் செலவுகள்	1,800
விளம்பரம்	500	கழிவு செலுத்தியது	150
பொதுச் செலவுகள்	2,500	அலுவலகச் செலவுகள்	1,600
பங்காதாயம் பெற்றது	2,500	கூலி	2,600
பழைய அறைகலன் விற்பனையில் நட்டம்	300	முதலீடுகள் விற்பனையில் ஏற்பட்ட இலாபம்	500

2017 டிசம்பர் 31 அன்றைய இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ₹ 10,000.

- (a) Ram and Co., purchased on 1st April 2014, a plant and machinery for ₹ 6,50,000 and spent ₹ 50,000 on its installation. After having used it for three years, it was sold for ₹ 4,00,000. Depreciation is to be provided every year at the rate of 15% per annum on the fixed instalment method. Accounts are closed on 31st March every year. Prepare Plant and Machinery account and depreciation account for three years.

OR

- (b) From the following balances obtained from the books of Mr. Ramesh, prepare trading and profit and loss account.

Particulars	₹	Particulars	₹
Opening Stock (01.01.2017)	7,600	Purchases	32,250
Sales	72,250	Sales Returns	1,250
Purchases Return	250	Rent	300
Stationery and printing (office)	250	Salaries	3,000
Miscellaneous expenses	200	Travelling expenses (on sales)	1,800
Advertisement	500	Commission paid	150
General Expenses	2,500	Office Expenses	1,600
Dividend received	2,500	Wages	2,600
Loss on sale of old furniture	300	Profit on sale of Investments	500

Closing stock on December 31.12.2017 was ₹ 10,000.

[திருப்புக / Turn over

45. (அ) பின்வரும் விவரங்களைக் கொண்டு ரஹீம் என்பவரின் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டை முன்பண மீட்பு முறையில் தயாரிக்கவும்.

2017	₹
ஜன 1 கையிருப்பு ரொக்கம்	250
1 தலைமைக் காசாளரிடமிருந்து ரொக்கம் பெற்றது	1,750
2 பென்சில், அழிப்பான் மற்றும் தாள்கள் வாங்கியது	200
4 தலைமை அலுவலகத்திற்கு ஆவணங்களை அனுப்ப பதிவு தபால் கட்டணம் செலுத்தியது	150
5 விற்பனையாளர்களுக்கு போக்குவரத்துக் கட்டணம் கொடுத்தது	200
7 பல்வகை செலவுகள் செய்தது	80
9 அலுவலக செலவுகள் செய்தது	100
11 மடல் ஏடு அச்சடிப்பு செலவுகள்	175
13 அமுதாவிற்ரு செலுத்தியது	65
15 அறைகலன் பழுதுபார்த்தது	80
18 ஏற்றிச் செல் செலவு செய்தது	90
20 தபால் வில்லைகள் வாங்கியது	50
22 தொலைபேசி கட்டணம் செலுத்தியது	175

அல்லது

(ஆ) பின்வரும் விவரங்களிலிருந்து மீனாட்சி நிறுவனத்தின் 2018 மார்ச் 31 -ம் நாளன்றைய வங்கி சரிகட்டும் பட்டியலைத் தயார் செய்க.

- ரொக்க ஏட்டின் படி பற்றிருப்பு ₹ 10,500.
- வங்கியில் செலுத்திய காசோலை ₹ 5,500 வங்கியால் வரவு வைக்கப்பட்டது. ஆனால் ரொக்க ஏட்டில் இருமுறை பதியப்பட்டது.
- விடுத்த காசோலை ₹ 7,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது குறித்து ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.
- காசோலை புத்தகக் கட்டணம் ₹ 200 வங்கியால் பற்று வைக்கப்பட்டது ரொக்க ஏட்டியல் பதியப்படவில்லை.
- பணம் வைப்பு இயந்திரம் வாயிலாக வாடிக்கையாளர் செலுத்திய ₹ 1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.

- (a) Enter the following transactions in Rahim's Petty Cash Book with analytical columns under imprest system.

2017		₹
Jan 1	Balance on hand	250
1	Cash Received from the Chief Cashier	1,750
2	Purchased pencil, rubber and paper	200
4	Sent documents to Head office by Registered Post	150
5	Travelling expenses paid to salesman	200
7	Paid for Sundry expenses	80
9	Paid for office expenses	100
11	Paid for letter pad	175
13	Paid to Amutha on account	65
15	Paid for repairs to furniture	80
18	Carriage paid	90
20	Bought postal stamps	50
22	Paid for telephone charges	175

OR

- (b) From the following particulars of Meenakshi Traders, prepare a bank reconciliation statement as on 31st March 2018.

- (i) Debit balance as per cash book ₹ 10,500.
- (ii) Cheque deposited into bank amounting to ₹ 5,500 credited by bank, but entered twice in the Cash Book.
- (iii) Cheques issued and presented for payment amounting to ₹ 7,000 omitted in the cash book.
- (iv) Cheque book charges debited by the bank ₹ 200 not recorded in the cash book.
- (v) Cash of ₹ 1,000 deposited by a customer of the business in cash deposit machine not recorded in the Cash Book.

[திருப்புக / Turn over

46. (அ) கீழ்க்கண்ட விவரங்கள் இருப்பாய்விருந்து பெறப்பட்டன.

விவரம்	பற்று ₹	வரவு ₹
பற்பல கடனாளிகள்	75,000	—
வாராக்கடன்	5,000	—
ஐயக்கடன் ஒதுக்கு	—	2,000

கூடுதல் தகவல்கள் :

(i) கூடுதல் வாராக்கடன் ₹ 5,000.

(ii) பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

தேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தந்து இவ்விவரம் எவ்வாறு இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பில் தோன்றும் எனக் காட்டவும்.

அல்லது

(ஆ) பின்வரும் நடவடிக்கைகளை திருமதி. ரூபினியின் விற்பனை ஏடு மற்றும் விற்பனைத் திருப்ப ஏட்டில் பதிவு செய்து பேரேட்டில் எடுத்தெழுதவும்.

2016

செப் 1 இடாப்பு எண் 68-ன் படி, செல்வத்திற்கு கடனுக்கு சரக்கு விற்குது ₹ 15,500.

செப் 3 இடாப்பு எண் 74 -ன் படி, மதனிற்கு கடனுக்கு சரக்கு விற்குது ₹ 10,300.

செப் 6 இடாப்பு எண் 78 -ன் படி, கண்ணனுக்கு கடனுக்கு சரக்கு விற்குது ₹ 7,500.

செப் 10 வரவுக் குறிப்பு 7 -ன் படி, செல்வம் திருப்பிய சரக்கு மதிப்பு ₹ 2,000 -க்கு ரொக்கம் அளிக்கப்படவில்லை.

செப் 15 செந்திலுக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்குது ₹ 13,500.

செப் 25 வரவுக் குறிப்பு 11 -ன் படி, மதன் திருப்பிய சரக்கு ₹ 1,500 -க்கு ரொக்கம் செலுத்தப்படவில்லை.

- (a) The following are the extracts from the trial balance :

Particulars	Debit	Credit
Sundry Debtors	75,000	—
Bad debts	5,000	—
Provision for doubtful debts	—	2,000

Additional Information :

- (i) Additional bad debts ₹ 5,000.
(ii) Provision for bad and doubtful debts @ 5% on sundry debtors.

You are required to pass necessary adjusting entries and show how these items will appear in profit and loss account and balance sheet.

OR

- (b) Record the following transactions in the sales book and sales returns book of M/s. Roobini and Co., and post them to ledger.

2016

- Sep 1 Sold goods to Selvam as per Invoice No. 68 for ₹ 15,500 on credit.
Sep 3 Sold goods to Madhan as per Invoice No. 74 for ₹ 10,300 on credit.
Sep 6 Sold goods to Kannan as per Invoice No. 78 for ₹ 7,500 on credit.
Sep 10 Returns inward by Selvam as per Credit Note No. 7 for ₹ 2,000 for which cash is not paid.
Sep 15 Sold goods to Senthil for ₹ 13,500 for cash.
Sep 25 Sales returns of ₹ 1,500 by Madhan as per Credit Note No. 11 for which cash is not paid.

[திருப்புக / Turn over

47. (அ) 31.12.2016 அன்று ஜெயின் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இறுதிக் கணக்குகள் தயார் செய்யவும்.

விவரம்	₹	விவரம்	₹
முதல்	20,000	அலுவலக ஊதியம்	6,600
கடனாளிகள்	8,000	நிறுவுகைச் செலவுகள்	4,500
கடனீந்தோர்	10,500	விற்பனைச் செலவுகள்	2,300
கொள்முதல்	60,000	அறைகலன்	10,000
விற்பனை	80,000	வங்கி ரொக்கம்	2,400
ஜெயினுக்குரிய வருமானவரி செலுத்தியது	500	இதர வரவுகள்	600
தொடக்கச் சரக்கிருப்பு	12,000	எடுப்புகள்	4,800

சரிக்கட்டுதல்கள் :

- 2016 டிசம்பர் 31 அன்று கொடுபட வேண்டிய சம்பளம் ₹ 600.
- அறைகலன் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
- முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% அனுமதிக்க வேண்டும்.
- 31.12.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ₹ 14,000.

அல்லது

(ஆ) கணினிமயக் கணக்கியல் முறையின் நன்மைகளை எழுதுக.

- (a) Consider the following balances extracted from the books of Jain as on 31st December 2016. Prepare the final accounts.

Particulars	₹	Particulars	₹
Capital	20,000	Office salaries	6,600
Debtors	8,000	Establishment expenses	4,500
Creditors	10,500	Selling expenses	2,300
Purchases	60,000	Furniture	10,000
Sales	80,000	Cash at bank	2,400
Income tax of Jain paid	500	Miscellaneous receipts	600
Opening stock	12,000	Drawings	4,800

Adjustments :

- Salaries outstanding for December, 2016 amounted to ₹ 600
- Provide depreciation on furniture @ 10% p.a.
- Provide interest on capital for the year @ 5% p.a.
- Stock on 31st December, 2016 ₹ 14,000

OR

- (b) Write the Advantages of Computerised Accounting System.

- o o o -